

விபத்தினால் ஏற்படும் காயத்திற்கு இழப்பீடு கோரும் படிவம்

காப்பீடு செய்தவரின் தகவல்

காப்பீடு செய்தவரின் பெயர் _____ பிறந்த நாள்/...../.....

திருமணம் ஆனவரா? _____

காப்பீடு செய்தவரின் முகவரி

தொ.பேசி எண் (அலுவலகம்) _____ தொ.பேசி எண்(வீடு) _____

வேலை செய்த நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி

பாலிசி எண் : _____ காப்பீடு செய்தவரின் தொழில் _____

காப்பீடு செய்தவர் வேறு காப்பீடு பாலிசி ஏதும் வைத்து உள்ளாரா? _____

ஆம் எனில் காப்பீடு நிறுவனத்தின் பெயர், பாலிசி எண் மற்றும் காப்பீட்டுத் தொகையை குறிப்பிடவும்

கோரிக்கையின் தகவல் (CLAIM INFORMATION)

விபத்து	நடந்த	தேதி/...../.....	விபத்து	நடந்த	நேரம்	மற்றும்	இடம்
---------	-------	------	-------------------	---------	-------	-------	---------	------

சம்பவம் பற்றி சற்று விரிவாக குறிப்பிடவும் தேவைப்பட்டால் தனியாக எழுதி இணைக்கவும்) _____

விபத்தானது, காப்பீடு செய்தவரின் தொழிலோடு தொடர்பு உடையதா? _____
ஆம் எனில் எவ்வாறு தொடர்புடையது?

காப்பீடு செய்தவரின் காயத்தின் விவரத்தை குறிப்பிடவும் _____

சிகிச்சை செய்த அனைத்து மருத்துவர்களின் பெயர் மற்றும் மருத்துவமனைகளின் முகவரிகளை பட்டியலிடவும்

விபத்தைப் பற்றி போலீசார் மற்றும் பிற அதிகாரிகள் விசாரணை செய்தார்களா? _____

ஆம் எனில் விசாரணை செய்த அனைத்து அதிகாரிகள் பெயர் , முகவரி மற்றும் தொலை பேசி எண்ணை குறிப்பிடவும் : _____

காப்பீடு உரிமை கோரியவரின் விபரங்கள் (காப்பீடு செய்தவரை தவிர)

உரிமை கோரியவரின் பெயர் : வயது :

காப்பீடு செய்தவருக்கு உறவு முறை :

உரிமை கோரியவரின் முகவரி : _____

தொ.பேசி எண் (அலுவலகம்) _____ தொ.பேசி எண்(வீடு) _____

எந்த உரிமையில் காப்பீடின் உரிமை கோரிக்கை வைக்கிறீர்கள் ? _____ பயனாளி/நிறைவேற்றுபவர்*/
நிர்வாகி*/ காப்பாளர்*/அறங்காவலர்*/வாரிசு தாரராக நியமிக்கப்பட்டவர் *

*உங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று நிருபிக்கக் கேட்வையான அனைத்து ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் வழங்க வேண்டும் (உதாரணமாக வாரிசு சான்றிதழ், நோட்டரி உறுதி பத்திரம் உயில் போன்றவை).

நான் எந்த ஒரு காப்பீட்டு நிறுவனம், மருத்துவர், மருத்துவமனை அல்லது மற்ற அங்கிகரிக்கப்பட்ட சுகாதார சேவை வழங்குவர், அல்லது வேறு எந்த அமைப்பு, நிறுவனம் அல்லது நபர்களுக்கு காப்பீடு செய்துள்ளவரின் பதிவுகள், ஆவணங்கள் மற்றும் இது சம்பந்தமாக தகவல்களை காப்பீடின் உரிமை கோரிய மற்றும் இழப்பு சம்பந்தமாக வெளியிட சம்மதிக்கிறேன். இந்த தகவல் எச் டி எப் சி எர்கோ பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் அதன் அங்கிகரிக்கப்பட்ட பிரதிநிதிகளால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சரிபார்க்கப்படும் என அறிவேன். மேலும் இந்த அங்கீகாரத்தின் பிரதியை பெறுவதற்கு எனக்கு முழு உரிமை உள்ளது மேலும் இந்த அங்கீகாரத்தின் பிரதி மற்றும் ஸ்கேன் செய்யப்பட்டதை அசலாகவும் கருதலாம். இந்த அங்கிகாரம் காப்பீடின் உரிமையின் கோரிக்கை காலத்திற்கு மட்டும் செல்லுபடி ஆகும் என தெரிவித்து கொள்கிறேன்.

எந்த ஒரு நபரும் தெரியாமலோ எந்த ஒரு காப்பீட்டு நிறுவனத்திற்கு ஏமாற்றுவதற்காகவோ அல்லது ஏமாற்றும் நோக்கத்துடன் வழங்கப்பட்ட தகவல்கள் தவறான தகவல்களோ, உண்மைக்கு மாறான அல்லது முழுமையில்லாததாக இருந்தால் காப்பீட்டு மோசடி வழக்கிற்கு உட்பட்டது என நன்கு அறிவேன்.

இடம்

நாள்

உரிமை கோருபவர் / அங்கிகரிக்கப்பட்ட நபர்

கையெழுத்து